



# ஆய்வுச்சுடர்

(பன்னாட்டு பன்முகத்தமிழ் அரையாண்டு மின்-ஆய்விதழ்)

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி



(தன்னாட்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்றது, தேசியத்தர  
முன்றாம் மறுமதிப்பீட்டில் 'A' தகுதி (4க்கு 3.67 தரப் புள்ளிகள்), திறன்மிகு கல்லூரி,  
புதுதில்லி இந்திய அரசு உயிரித் தொழில்நுட்பத்துறையின் நட்சத்திரத் தகுதி  
மற்றும் தேசியத்தர வரிசைப் பட்டியலில் (NIRF 2019) 51ஆம் இடம் பெற்றது)  
சிவகாசி - 626124, தமிழ்நாடு, இந்தியா.

புரவலர்  
திரு. கி. அபிநவன், M.B.A.,  
தாளாளர்

தலைவர்  
முனைவர் செ. அசோக், B.Sc., M.P.Ed., M.Phil., D.Y.Ed., Ph.D.  
முதல்வர்

துணைத்தலைவர்  
முனைவர் க. சிவனேசன்  
தமிழ்த்துறைத்தலைவர்

பதிப்பாசிரியர்  
முனைவர் ந. அருள்மொழி  
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

## சுடரின் முழக்கம்

உழைப்பின் வல்லமையோடு வாழும் கந்தக மண்ணில் கல்வி வளமையோடு திகழ்கின்றது எம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி! கல்விச் செல்வம் பெற்றிடப் பேருவகையோடு வருகை தரும் இளையோரை இன்முகத்துடன் கல்லூரி மன்றுள் இருந்தே நாளும் கண்டு களிப்புறும் அண்ணல் திரு. ப.அய்யநாடார், அன்னை திருமதி அ.ஜானகிஅம்மாள் இருவரின் மலர்ப்பாதம் பணிகின்றோம்.

திரு. ப.அய்யநாடார் அவர்களின் புதல்வர் பெருமக்களாம் திரு. அ.கிரகதுரை, அரிமா திரு. அ.வைரப்பிரகாசம், திரு. அ.சுபாஷ் சந்திரபோஸ் (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. அ.இராமமூர்த்தி, B.Com., (தலைவர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரின் ஆளுமைத் திறனால் கல்லூரி கண்ட ஆக்கச் செயல்பாடுகளுக்குக் கரம் கூப்புகின்றோம். எம் கல்லூரியின் வளர்ச்சியில் நாள்தோறும் வினையாற்றும் திரு. வை.அய்யன் கோடீஸ்வரன், B.Tech., (செயலர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. கி.அதிபதி, M.B.A., (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. ச.அதிபன் போஸ், M.B.A., (உறுப்பினர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), திரு. கி.அபிநவன், M.B.A., (தாளாளர், அஞ்சாக்கல்லூரி ஆட்சிக்குழு), ஆகியோரை நினைந்து போற்றுகின்றோம். கல்லூரியைக் கணினியுகத்திற்கேற்ற இணையப் பயன்பாட்டோடு அழைத்துச் செல்லும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.அசோக் அவர்களுக்கு நெஞ்சம்நிறை நன்றி! தமிழ்த்துறையின் பணிச்செம்மைக்கு ஊக்கம் தந்து வழிநடத்தும் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் முனைவர் க.சிவனேசன் அவர்களுக்கு மகிழ்ச்சி நிறை நன்றி!

ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவிய கல்லூரி முதுநிலை ஆங்கிலத் துறை மாணவி கு. கலாமேரிக்கு நன்றி! கட்டுரைப் பொருண்மைக்கேற்றவாறு □□□□□□□□□□ □□□□□□□□□□ தீட்டித்தரும் காட்சித்தொடர்பியல்துறை உதவிப்பேராசிரியர் பா.வெங்கடேஷ் அவர்களுக்கு புன்னகை நிறை நன்றி! வெளித்தெரியாது இவ் இதழ் பணிக்கு பல்லாற்றானும் உழைத்திட்ட நல்உள்ளம் நிறைந்த வேர்களுக்கு என்றென்றும் நன்றி!

சங்கப் பாடல்களில் பதிவுபெறும் கிழாரை அடையாளம் கண்டு அடையாளப் படுத்தியுள்ள திறம் - அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் சங்கமாந்தர் உணவைப் பதப்படுத்தி உண்ட அறிவியல் தன்மை - ஊடகச் செயல்பாட்டின் தன்மையைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்கும் இதழியல் நெறி - QSL அட்டை வாசகர்களுக்கு மட்டுமல்லாது சமூக ஆவணமாதல் - மனித மனங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் உளவியலை வெளிப்படுத்தும் ஒப்பாரிப் பாடல்களின் ஓலம் - ஈழத்துச் சிறுவர் கதைகளில் ஊடாடிக் கிடக்கும் விழுமியப் பண்புகள் - தமிழகத்துக் கண்ணகி, ஈழப் பின்புலத்தில் தெய்வமாக்கிக் கொண்டாடப்படும் மரபினையும் சடங்கினையும் சுட்டும் மானிடவியல் பார்வைகள் - உலகப் பொதுமறையாம் திருக்குறள், மொழி, சமூகக் கூறுகளுக்கேற்றவாறு இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட திறன் என ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு துறைகளைச் சார்ந்து மலர்ந்து நிற்கின்றன.

'சுடர்' ஏற்றப்படும் இடமெங்கும் ஒளிர்ந்து வெளிச்சம் நிறைக்கும். ஆய்வுச்சுடர், பன்னாட்டு ஆய்வாளர்களின் பல்துறை அறிவைத் தேடிக் கொணர்ந்து அறிவு வெளிச்சம் நிறைக்கும். முரசின் முழக்கம் போல் ஆய்வுச் சுடரின் முழக்கமும் நல் ஆய்வாளரின் செவிமலரில் முழங்கி அறிவார்ந்த ஆய்வுப் பூக்களைக் கொணர்ந்து சேர்க்கும் என்பது திண்ணம்!

ந. அருள்மொழி  
பதிப்பாசிரியர்

---

Email: [tamilaivuchudar@gmail.com](mailto:tamilaivuchudar@gmail.com)

Web: [www.anjacaivuchudar.in](http://www.anjacaivuchudar.in)